இருந்தது. ஆனால் அப்படிப்பட்ட முயற்சி ஏதும் எடுக்கப் படக் கூடாது என்பதிலே இந்த அரசு தீவிரமாக இருக்கிறது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

வனத் துறைப் பணியாளர்களுக்கு கைத் துப்பாக்கி வழங்குதல்

* 5762 திரு. ஆர். வரதராஜன்—திரு. பொன். விஜயராகவன் : மாண்புமிகு இந்துசமய அறநிலையத் துறை அமைச்சர் கீழ்க்கண்ட வினாவுக்கு விடையளிப்பாரா :

காட்டிலாகா அதிகாரிகளின் பாதுகாப்பை முன்னிட்டு பாரஸ்டர் மற்றும் ரேஞ்சர்களுக்கு கைத்துப்பாக்கி வழங்கப் படுமா ?

மாண்புமிகு திரு. கே. பி. கந்தசாமி : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,

வனத்துறை பணியாளர்களின் தேவைக்கேற்ப கைத் துப்பாக்கி வழங்கப்படும்.

திரு. ஆர். வரதராஜன் : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, காவல் துறையில் பணியாற்றுகிறவர்களுக்குத் துப்பாக்கிச் சுடுவதில் பயிற்சி கொடுக்கிறார்கள். அதுபோல வன இலாகாவில் பணி புரியும் அதிகாரிகளுக்கும் துப்பாக்கி சுடும் பயிற்சி அளிக்கப்படுமா ?

மாண்புமிகு திரு. கே. பி. கந்தசாமி : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, காவல் துறை போன்று வனத் துறையில் பணியாற்றுகிறவர்களுக்கும் துப்பாக்கி வழங்கப்படும் என்று சொல்வதிலிருந்தே நிச்சயமாகப் பயிற்சி இல்லாமல் அதை வழங்க முடியாது. ஆகவே நிச்சயமாகப் பயிற்சியும் அளிக்கப் படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

திரு. அன்பில் பொய்யாமொழி : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, நூறு வீரப்பன்களை ஒழிக்க நவீன ஏ. கே. ரக துப்பாக்கி. . . . (மணியடிக்கப்பெற்றது)

9—40 மணி

திரு. கே. பிச்சாண்டி : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, வனத் துறைப் பணியாளர்கள் மிகப் பெரிய காடுகளில் சோதனைக்காகச் செல்லும்போது, அவர்கள் காணாமல் போகிற நிலையும், என்ன ஆனார்கள் என்று தெரியாத நிலையும் ஏற்படுகிறது. மேலும் சந்தன மரத் திருடர்களைக் கண்டவுடன் தகவல் தெரிவிக்கும் வகையில் அவர்களுக்கு ஆபத்து ஏற்படும்பொழுது தகவல் தெரிவிக்க அவர்களுக்கு 'வயர்லஸ் கருவி' வழங்க ஆவன செய்யப்படுமா என்பதை அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு திரு. கே. பி. கந்தசாமி : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, வனத் துறையிலே ஒரு பகுதியிலே ஏற்கெனவே இந்த வசதிகள் செய்யப்பட்டிருக்கின்றன. மேலும் விரிவாக்கப்பட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

திரு. இரா. மோகன் : பேரவைத் தலைவர் அவர்களே, நம்முடைய காடுகளிலே சந்தன மரங்கள் மட்டுமல்ல, ஏராள மான தேக்கு, ஈட்டி போன்ற பல ஆண்டுகள் வளர்ந்த மரங்கள் எல்லாம் வெட்டப்பட்டு, கடத்தப்பட்டு வருகின்றன. இப்போது சமீபகாலமாக அது கட்டுப்படுத்தப்பட்டிருந்தாலும், முழுவது மாக அதைக் கட்டுப்படுத்திட ரேஞ்ஜர்களுக்கும், பாரஸ் டர்களுக்கும் கைத் துப்பாக்கி கொடுத்தால் மட்டும் போதாது. வனங்களைப் பாதுகாக்க, ஒரு அதிரடிப் படை போல, தனியாக ஒரு Force-ஐ நியமித்தால்தான் வனங்களைப் பாது காக்க முடியும். அவர்கள் தைரியமாகச் சென்று, கடத்தலைத் தடுக்கக் கூடிய நிலையில் வசதிகளோடு, ஒரு அதிரடிப் படை மாதிரி செயல்பட்டால்தான் வனங்களைப் பாதுகாக்க முடியும். அந்தக் காரியத்திலே மாண்புமிகு அமைச்சரவர்கள் ஈடுபடுவார் களா என்பதை அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு திரு. கே. பி. கந்தசாமி : மாண்புமிகு பேரவைத் தலைவரவர்களே, இங்கே மதிப்பிற்குரிய உறுப்பினர் அவர்கள் பேசுகிறபோது, சந்தன மரம் மட்டுமல்ல, தேக்கு, ஈட்டி போன்ற மரங்களும் கடத்தப்படுகின்றன என்று சொன்னார்கள். இன்று இருக்கும் சூழ்நிலையில் தேக்கு மரங் களைக் கடத்த வழியில்லை. காரணம், ஏற்கெனவே தேக்கு மரங்களை வெட்டி, கடத்திக் கொண்டு சென்று விட்டார்கள். இன்றைக்கு நமக்குத் தேக்கு மரங்கள் வேண்டுமானால் பர்மாவிலிருந்து இறக்குமதி செய்ய வேண்டும் அல்லது அண்டை மாநிலங்களிலிருந்து கொண்டு வர வேண்டும். இன்றைக்கு நாம் தேக்கு மரங்களை வளர்த்துக் கொண்டிருக்கிறோம்.

அடுத்து, அதிரடிப் படை பற்றிச் சொன்னார்கள். அது மிகவும் அவசியம் என்று நான் கருதுகிறேன். ஏற்கெனவே உலக வன நாள் செய்தியில் நான் குறிப்பிட்டிருக்கிறேன். வட மாநிலங்களில்—காஷ்மீர், உத்திரப் பிரதேசம், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் 'எக்கலாஜிகல் பெட்டாலியன்' என்ற அமைப்பு உருவாக்கப்பட்டு வருகிறது. அது எப்படி அங்கே பணி புரிகிறது என்பதைப் பார்க்க வேண்டும். அது, எக்ஸ்-சர்வீஸ்மென், டெரிடோரியல் ஆர்மியைச் சேர்ந்தவர்களைக் கொண்டு, 1,000, 2,000 பேர் அளவுக்குப் பெட்டாலியனாக உருவாக்கி, வனத் துறையைப் பாதுகாக்க ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறார்கள். அது எப்படிப் பணி புரிகிறது என்பதைப் பார்த்து, நாமும் அந்த முறையைப் பின் பற்றலாம்.

*1990 மார்ச் 23]*

திரு. பி. வி. இராஜேந்திரன் : பேரவைத் தலைவர் அவர்களே, காட்டு இலாக்கா அதிகாரிகள் இதுவரையில் எத்தனை பேர்கள் சுடப்பட்டிருக்கிறார்கள் ? அவர்களுடைய குடும்பங்களுக்கு அரசு ஏதாவது உதவி புரிந்திருக்கிறதா என்ற விவரங்களை அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு திரு. கே. பி. கந்தசாமி : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, திட்டவட்டமான பதில் என்னிடத்தில் இப்போது இல்லை. இருந்தாலும் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய விதத்தில், சிதம்பரம் என்ற வனத் துறை ரேஞ்ஜர், வீரப்பனோடு போராடி மாண்டார். அவர் குடும்பத்திற்கு உதவி செய்திருக்கிறோம். அதைப்போல வனத் துறை பாரஸ்டர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். தனியாகக் கேள்வி போட்டால் பதில் தர முடியும்.

சமூக நலக் காடுகள் வளர்ப்புத் திட்டத்தின்கீழ் மரங்கள் ஏலம் விடுதல்

* 585 திரு. ஆர். ஈஸ்வரன் :

மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சர் கீழ்க்கண்ட வினாவுக்கு விடையளிப்பாரா :

சமூக நலக் காடுகள் வளர்ப்புத் திட்டத்தின்கீழ் ஊராட்சி மன்றங்களில் உள்ள மரங்களை ஏலம் விடும்போது அத்தொகை முழுமையாக ஊராட்சி மன்றங்களுக்கு வழங்க அரசு முன்வருமா ?

மாண்புமிகு திரு. கோ. சி. மணி: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,

சமூக நலக் காடுகள் வளர்ப்புத் திட்டத்தின்கீழ் ஊராட்சி மன்றங்களில் உள்ள மரங்களை ஏலம் விடும்போது அத்தொகை முழுமையாக ஊராட்சி மன்றங்களுக்கு வழங்க திட்டம் ஏதும் இல்லை.

திரு. ஆர். ஈஸ்வரன் : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, சமூகக் காடு வளர்ப்புத் திட்டத்தின் மூலமாக ஊராட்சி மன்றங்களில் கருவேல மரங்கள் நடப்பட்டு, 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஏலம் விடப்படுகிறது. அதில் ஊராட்சி மன்றங்களுக்கு 60 சதவிகிதமும், அரசு 40 சதவிகிதமும் என்று அந்தப் பணம் பகிர்ந்து கொள்ளப்படுகிறது. எனவே அந்த 40 சதவிகிதம் பணத்தையும் சேர்த்து, ஊராட்சி மன்றங்களுக்கே முழுமையாக வழங்கும் எண்ணம் அரசுக்கு உண்டா என்பதை அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு திரு. கோ. சி. மணி : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, ஏற்கெனவே 50 சதவிகிதம் ஊராட்சி மன்றங்களுக்கு வழங்கப்பட்டு, தற்போது 60 சதவிகிதமாக